



TMB- இந்தியாவில் உங்கள் தோழமை வங்கி!

Difficulty reading
Tamil Text?
Download Font

விக்கடன்.COM

ஆனந்த விக்கடன்

ஜூனியர் விக்கடன்

சட்டி விக்கடன்

சக்தி விக்கடன்

நாணயம் விக்கடன்

மோட்டார் விக்கடன்

புகழை விக்கடன்

சினிமா விக்கடன்

முந்தைய இதழ்

பிரசுரங்கள்

பிரிண்ட் சந்தா

யோக காலம்

இ-புத்தகம்

Issue Date: 16-03-07



முசுநிபரி தரிபாரி

வாசல்

டிபஸ்

ரெசுவர்

ரெசிப்பிஸ்

ஸ்பெஷல்

காலேஜ் கேம்பஸ்

மம்மீஸ் களப்!

பச்சிளம் குழந்தைக்கும்
படிப்பு வாசனை!

'மலைவாழை அல்லவோ கல்வி.. நீ
வாயார உண்ணுவாய் வா என் புதல்வி!

- என்று பாரதிதாசன் பாடியதைப்போல, தங்கள் பிள்ளைகளும் ஆசைப்பட்டுப் படிக்கவேண்டும் என்பது தான் அம்மாக்களின் விருப்பம். ஆனால், பிள்ளைகளோ, பாடப் புத்தகத்தைத் திறந்தாலே "ம்மா.. எனக்கு தூக்கம் தூக்கமா வாது. நாளைக்குப் படிக்கறனே..", "வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு" என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லத் தொடங்கி விடுகிறார்கள்.



கவதைகள்

கவிதை

வாசகி கோட்டா

கவடுகள்

உங்கள் கருத்து

சந்தா

"திடீரென்றெல்லாம் குழந்தைகளுக்கு படிப்பின்மீது பிரியம் வந்துவிடாது. பிறந்தது முதல் ஒரு பயிற்சியாக அதைப் பழக்கப்படுத்தவேண்டும்" என்கிறார். இளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சியாளரான ஜெயந்தி சிவகுமார். சென்னை - திருவான்மியூரில் இளங்குழந்தை களுக்காக 'லாங்ஃபோர்ட்' என்ற சிறப்புப் பள்ளி நடத்துகிற அவர் கொடுத்த படிப்பு டிப்ஸ். இதோ!



✦ குழந்தைகளுக்கு மூன்று வயதாவதற்குள்ளாகவே புத்தகம் படிக்கிற ஆர்வத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அந்த வயதுதான் எல்லா விஷயங்களையும் கற்கத் துடிக்கிற வயது. கற்பவற்றை மனதில் பதித்துக்கொள்ளும் வயதும்கூட.

✦ குழந்தையின் இரண்டாவது வயதில் அல்ல. இரண்டாவது மாதத்திலேயே தொடங்கிவிட வேண்டும். புத்தகத்தை பரிசீலயம் பண்ணுவதை! தாயின் அண்மையும் பாதுகாப்பு உணர்வும் புரிபடுகிற குழந்தைக்கு. இதுவும் புரியும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆப்பிள், கரடி என்று ஒரு பக்கம் முழுக்க பெரிதாக ஒரே படம் போட்ட புத்தகத்தைக் காட்டி, விளக்கிக்கொண்டே இருங்கள். சில மாதங்கள் ஆன பிறகு ஒரு பக்கத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் கொண்ட புத்தகத்தைக் காட்டி விளக்கலாம்.

✦ முதல் நாள் 5 நிமிடம். மறுநாள் 10 நிமிடம். என்று குழந்தைக்கு படிப்படியாகப் புத்தகம் பாரக்கும் நேரத்தை அதிகப் படுத்துங்கள். ஒரு வயதான பிறகு அந்த வாசிக்கும் நேரத்தை 30 நிமிடங்களாக்க வேண்டும். இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும் உங்களுடைய மடியில் மாப்போடு அணைத்து உட்காரவைத்து, இருவருமாகச் சேர்ந்து வாசியுங்கள். இந்தப் பழக்கம் கவனமின்மை என்கிற குறைபாட்டை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும்.

குழந்தை ஆரவமாக இருந்தால் ஒருநாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகத்தைத் திறந்துவைத்து பாக்கசு செய்யுங்கள். அப்போது நீங்களும் கண்டிப்பாக குழந்தையின் அருகில் இருக்கவேண்டும். தொடர்பு பார்த்து உணரக்கூடிய 'டீசு அண்ட் ஃபீல்' புத்தகங்கள் (இவற்றில் இருக்கும் படங்களை தொடர்பு பார்த்தால் அந்தப் பொருளைத் தொடுவதுபோலவே இருக்கும்) இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரொம்பவே உகந்தவை.

➤ ஆடு, சேவல் போன்ற படங்களை விளக்கும்போது, கூடவே அவற்றுக்கான ஒலிகளையும் எழுப்புவர்கள். குழந்தை அவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இது உதவும்.

➤ நடப்பது, படுப்பது, சாப்பிடுவது, தூங்குவது, போன்ற செயல்களை படங்களூடே விளக்குகிற ஆகஷன் புத்தகங்கள் நல்ல சாயல். அந்தச் செயல்களை எழுத்துக் கூட்டி வாசித்துக் காட்டுங்கள். குழந்தையும் தானாக வாய்க்கு வந்ததைச் சொல்லும். திருப்பித் திருப்பிச் சொல்லும்போது சரியான உச்சரிப்பு கிடைக்கும்.



➤ குழந்தைக்கு இரண்டு வயதாகும்போது 'ப்ரீடிபிள் புக்ஸ்' (predictable books) வாங்கிக் கொடுங்கள். ஒரு செயலை அடுத்தது என்ன செயல் நிகழும் என்பதை விவரிக்கும் புத்தகங்கள் இவை. சாப்பிடும் முன் கை கழுவுவது, சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது, போன்ற செயல்களை படத்துடன் வாசிக்கும் போதே அடுத்த பக்கத்தில் என்ன வரும் என்று சொல்லி விடுவார்கள். இவை ஞாபக சக்தியை வளர்ப்பதுடன், நல்ல பழக்கங்களையும் அவர்களுக்குக் கற்றுத் தரும்.

➤ புத்தகத்தில் இருப்பதை மட்டும் சொல்லித் தராமல் அது சார்ந்த தகவல்களையும் விளக்குங்கள். உதாரணமாக, 'இந்தப் படத்துல இருக்கறது பசு. பசு பால் தரும். நீ குடிக்கிற பாலை பசுதான் தருது. பால் டேஸ்ட்டா இருக்குல்ல.. பால்கோவா பால்ல இருந்துதான் செய்யறாங்க' என்று சொன்னால், குழந்தையின் அறிவு விசாலமாகும்.

சொல்லித் தருவது என்பதை புத்தகங்களோடு நிறுத்திவிட வேண்டாம் ஓட்டலுக்குப் போனாலோ. குழந்தை பொம்மையை வைத்து விளையாடினாலோ கூட. அவற்றைப் பற்றியும் தெளிவாக எடுத்தது சொல்லுங்கள். அது தொடர்பாக நிறைய கேள்விகளை கேட்டு. பதில் பெறுங்கள். 'எஸ் ஆர் நோ' பதில்களை மட்டும் பெறாமல். மேலும் துருவித் துருவி அவர்களை கேள்வி கேட்டுக் கொண்டே இருங்கள். அப்போதுதான் அவர்களின் அறிவு விரிவடையும். பேச்சுத் திறன் வெளிப்படும். மனதின் எண்ணங்களை தயங்காமல் நேரடியமாகச் சொல்கிற துணிவு உண்டாகும்.

▶ புத்தகங்கள் வாசிப்பதை குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்து பழக்கமாக்கி விடுங்கள். ஆனால், அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும் போது மட்டுமே புத்தகத்தைக் கையில் தரவேண்டும். சும்மாவேணும் திணிக்காதீர்கள்.

▶ டி.வி முன் அதிக நேரம் செலவழிப்பதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் தானாக யோசித்து கேள்வி கேட்கும் திறனை டி.வி மழுங்கடித்து விடும். மூன்று வயதில் இருந்து ஐந்து வயதாகும் குழந்தைகள் என்றால் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் டி.வி பார்க்கவிடலாம். அதுவும் அவர்கள் மிகவும் அடம்பிடித்தால் மட்டுமே. இல்லையென்றால், அதுவும் தேவையில்லை. வீடியோ கேம்ஸ் பழக்கப்படுத்தவே வேண்டாம். ஏனென்றால், வீடியோ கேம்ஸ் பழகுகிற குழந்தைகள் ஒரு கட்டத்தில் டென்ஷனான மனநிலைக்கு உள்ளாகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. எவ்வளவுக்கு அதிகமாக கீபோர்ட் பயன் படுத்துகிறார் களோ அந்தளவுக்கு கையில் இயல்பாக எழுதவும் வராது. எனவே, கவனம் தேவை.

நல்ல சிந்தனையாளர் களாக உங்கள் குழந்தைகள் வளர வாழ்த்துக்கள்!

- சுதாஷினி

படங்கள்: பொன்காசிராஜன், உசேன்

<<<Back

^Top

Copyright © 2007 Vikatan.com

Contact Us



Internet